

தலைப்பு 268- கிளிநொச்சி மாவட்டச் செயலகம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

தலைப்பு 268 – கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடக்கப்பட்ட பொழிப்பு அறிக்கை 2025 மே 26 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் மாவட்ட செயலகத்திற்குரிய வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 மே 26 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தை தவிர்த்து 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது. இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின், பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை கிளிநொச்சி மாவட்ட செயலகம் , பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரச கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் மாவட்ட செயலகத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் (பொருத்தமான வகையில்) சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.
- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள்

பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

1.6 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

(அ) மூலதனச் செலவினங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(i) மாவட்டச் செயலகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 4,062,656 பெறுமதியான மூலதன சொத்துக்கள் உரிய வாக்குப்பணத்தின் கீழ் காட்டப்பட்டிருக்காது மாறாக மூலதன சொத்துக்களின் புனரமைப்பு, மேம்படுத்தல் செலவினங்களுக்குரிய வாக்குப்பணத்தின் கீழ் காட்டப்பட்டிருந்தது.	இவற்றில் நீர் வடிகாலமைப்புக்கான நிர்மான வேலையை தவிர ஏனையவை ஏற்கனவே அமைந்துள்ள கட்டடங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான மேலதிக செலவினமாகையால் மேற்படி வாக்குப் பணத் தலைப்பில் செலவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் சீர்செய்யப்படும்.	குறித்த செலவினமானது பொருத்தமான வாக்குப்பண தலைப்பில் மேற்கொள்ளப்படுவதுடன் அவ் செலவினத்தினை சொத்தாக நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டும்.

(ஆ) ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(i) மீளாய்வாண்டில் நிதிசெயலாற்றுகைக்கூற்றில் (ACA-F) மூலதனச் சொத்துக்களின் கொள்வனவாக ரூபா 16,101,562 காண்பிக்கப்பட்டிருந்தபோதிலும் திறைசேரியின் அச்சுப்பதிப்பின் SA82 இல் ரூபா 16,680,573 ஆக காண்பிக்கப்பட்டிருந்தமையினால் ரூபா 579,011 வேறுபாடு அவதானிக்கப்பட்டது.	ஏனைய மூலதனச் சொத்துக்களின் ஊடாக ரூபா. 579,011 ஆன தொகையானது மேற்கொள்ளப்பட்டு மூலதனமாக்கப்பட்டுள்ளமையினால் இவ்வேறுபாடு எழுந்துள்ளது.	Kiwahd ,zf;fk; Nkw;nfhsg;gl;L rupahd kPjp epjpf;\$w;Wf;fspy; gjpag;gl Ntz;Lk;
(ii) மாவட்டச் செயலகம் மற்றும் 04 பிரதேச செயலகங்களுக்கு உரித்தான 34 மோட்டார் சைக்கிள்கள் செத்துக்கள் பதிவேடுகளின் படி காணப்பட்டபோதிலும் Cigas	மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் குறித்த மோட்டார் சைக்கிள்கள் Cigas மென்பொதியில் நடவடிக்கை	செத்துக்கள் பதிவேட்டையும் Cigas மென்பொதியையும் ஒப்பீடு செய்து சரியான எண்ணிக்கைக்குரிய

மென்பொதியில் 51 மோட்டார் எடுக்கப்படுகின்றது.
சைக்கிள்கள்
காண்பிக்கப்பட்டிருந்தமையினால் 17
மோட்டார் சைக்கிள்கள் வேறுபட்டு
காணப்பட்டது.

பெறுமதியினை
நிதிக்கூற்றில் சீராக்க
வேண்டும்.

- (iii) மாவட்டச் செயலகம் மற்றும் 04 மாவட்டச் செயலகத்திற்கு
பிரதேச செயலகங்களினால் வழங்கற் கட்டளை மூலம்
மீளாய்வாண்டில் பெறுகை கட்டளை மூலம்
பெறப்பட்ட கூட்டுமொத்தம் ரூபா 1,973,539
பெறுமதியான சொத்துக்கள் Cigas மென்பொதியில்
உள்ளடக்கப்பட்டுக்காணமையினால் உள்ளடக்க உடனடி
நடைமுறை அல்லா சொத்தின் நடவடிக்கை எடுக்கப்படல்
பெறுமதி குறைத்துக்காட்டப்பட்டிருந்தது. மேற்கொள்ளப்படுகின்றது. வேண்டும்.
- (iv) 45 எண்ணிக்கையான நிலையான மாவட்டச் செயலகம் மற்றும் 04
சொத்துக்களின் உரித்தை முறையாக பிரதேச செயலகங்கள்
பரிசீலிக்காது மாவட்டச் செயலகம் ஆகியவற்றுக்கு உரித்தற்ற 45
மற்றும் 04 பிரதேச செயலகங்களில் எண்ணிக்கையான நிலையான
தொடர்பற்ற நிலையான சொத்துக்களின் பெறுமதி ரூபா
839,430,521 மீளாய்வாண்டு சீர்செய்யப்படும்.
கணக்குகளில் காட்டப்பட்டிருந்தது. சொத்துக்களின்
உரிமையினை மாற்றுவதற்கு
பொருத்தமான செயல்முறையினை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம்
பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் முன்னையை ஆண்டுடன் இணங்குவதாகவும்கூடும்,

(ஆ) முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள்
நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் வழங்கப்பட்டுள்ள நிதியேற்பாட்டின் பயன்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் மூலதன செலவின விடயங்களின் கீழ் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையான வீச்சளவில் கூட்டுமொத்தம் ரூபா 71,827,605 சேமிக்கப்பட்டிருந்தது.	அரசு செலவினங்கள் சிக்கனமாகவும் சுற்றுநிருபங்களுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டமை.	ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை முழுமையாக பயன்படுத்துவதற்கு முறையான நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

3.2 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	பெறுமதி	இணங்காமை	கணக்கீட்டு உத்தியோகத்தரி ன் கருத்துரை	பரிந்துரை
	ரூபா			
(i) காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் 2024/01 ஆம் இலக்க 2024 திசெம்பர் .21 ஆந் திகதிய சுற்றறிக்கை		உரிமை பத்திரம் கிடைக்கப்பெற்ற வர்களில் 755 பூரண உரிமை பத்திரங்கள் குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக் கவில்லை.	தற்போது பூரண அளிப்புபத்திரங்க ள் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள து	சுற்றறிக்கைக்கு அமைய பூரண உரிமை பத்திரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(ii) 96/05 ஆம் இலக்க 1996.08.01 ஆந் திகதிய காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் சுற்றறிக்கை	16,880,241	02 பிரதேச செயலகங்களில் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளுக்கு வருடாந்த குத்தகைப்பணம் அறவீடு செய்யப்பட்டிருக் கவில்லை.	வருடாந்த குத்தகைப்பணம் செலுத்தாவர்களு க்கு அரசகாணி ஆட்ச்சி மீளப்பெறும் சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டு வருகின்றது.	வருடாந்த குத்தகைப் பணத்தை உடனடியாக அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்
(iii) உள்நாட்டலுவல்கள் இராஜங்க அமைச்சின் 2022 மார்ச் 16 ஆந் திகதிய 04/2022 ஆம் இலக்க சுற்றறிக்கை	-	02 பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின் ற 20 உத்தியோகத்தர் கள் பிணைப்பணம் வைப்புச் செய்யப்பட்டிருக் கவில்லை	பிணைப்பணம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள து.	சுற்றறிக்கைக் கு அமைய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

3.3 முறையற்ற கொடுக்கல் வங்கல்

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் செயலகத்தினால் கொடுப்பனவின் கட்டணமாக செலுத்தப்பட்டிருந்தமை .அவதானிக்கப்பட்டது	மாவட்டச் மின்சார தாமத ரூபா 86,258 ஏற்படும் தாமதம் மற்றும் கட்டுநிதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றினால் வட்டி கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.	போதியளவு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சிட்டைக்கான கொடுப்பனவினை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்குரிய உள்ளக கட்டுப்பாட்டினை நிறுவுதல் வேண்டும்.

3.4 முற்பணக் கணக்கு மீதிகள்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(ம) அரசு உத்தியோகத்தர் முற்பணக்கணக்கிலிருந்து மாவட்டச் செயலகத்தின் ஊழியருக்கு வழங்கப்பட்ட கடன்களில் ரூபா 526,036 இனை 10 தொடக்கம் 20 வருடங்களாக அறவீடு செய்யப்பட்டிருக்கப்பட்டுக்கவில்லை.	மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்ட கடன் நிலுவைகளை அறவிடுவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.	கடன் மீதிகளை உரிய நேரத்தில் அறவீடு செய்வதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு மட்டம் அடையப்படாமை

கணக்காய்வு அவதானிப்புகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ) 03 பிரதேச செயலகங்களினால் மீள்குடியேற்ற மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சினால் வழங்கப்பட்ட 114 வீட்டுத்திட்ட பயனாளிகளினால் வீட்டுத்திட்ட வேலைகள் நாளதுவரை முழுமையாக நிறைவுசெய்யப்பட்டிருக்காதபோதிலும் கூட்டுமொத்தம் ரூபா 21,873,494 அவர்களது வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.	நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வீட்டுத்திட்ட முன்னேற்றத்திற்கேற்ப கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகிறது.	முறையற்ற கொடுப்பனவை மேற்கொண்ட அலுவலருக்கு எதிராக முறையான விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் பொருத்தமான செயல்முறையை பயன்படுத்தி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 04 பிரதேச செயலகங்களில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் இலங்கையில் விதவைகள்	கடன் வழங்கப்பட்டமை தொடர்பான ஆவணங்கள் மற்றும் இது தொடர்பான விளக்கங்கள் இது வரை	குறித்த திட்டத்தின் நோக்கத்தினை அடைவதற்கு வழிப்படுத்த தவறிய உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்

- மற்றும் பெண்களைத் பெற்றுக்கொள்ள வில்லை குறித்த திட்டத்தின் நோக்கத்தை தலைமைத்துவமாகக் கண்காணிப்பது என்பதுடன் நிறைவேற்றுவதற்கு முறையான கொண்டுஇயங்கும் பெண்களின் சுழற்சிமுறையில் ஏனைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வாழ்வாதாரத்தினை பயனாளிகளுக்கு வழங்க உயர்த்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் வட்டியில்லாமல் வழங்கப்பட்ட கடன்தொகையில் கூட்டுமொத்தம் ரூபா 620,000 கடன் எதிர்பார்க்கப்பட்ட நலன் அடையப்பெறாது. 3 வருடங்கள் தொடக்கம் 05 வருடம் வரை குறித்த நோக்கத்திற்கு பயன்படுத்தாது வங்கியில் வைப்பாக காணப்பட்டிருந்தது.
- (இ) தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் நிதி பங்களிப்பில் 2019 ஆம் ஆண்டில் மாவட்டச் செயலகம் கிளிநொச்சியினால் ரூபா 26,165,050 பெறுமதியில் கிளிநொச்சி மாவட்ட பண தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட வெல்ல உற்பத்தி, பதநீர் அடைத்தல், கள் அடைத்தல் ஆகியவற்றிற்கான இயந்திர உபகரணத் தொகுதி 06 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாததுடன் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
- (ஈ) மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் நிதியின் கீழ் 2018 ஆம் ஆண்டு ரூபா 17,600,000 இயந்திரம் ஒன்றுக்கான வேண்டுகோள் விநாயகபுரம் விவசாயிகளின் கூட்டுறவுச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளை பதனிடல் உபகரணங்கள் 07வருடங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- உள்ளீட்டிற்கு நிதி போதாமல் உள்ளதால் புதிய சிறிய இயந்திரம் ஒன்றுக்கான வேண்டுகோள் வழங்கப்பட்டது.
- குறித்த திட்டத்தின் நோக்கத்தினை அடைவதற்கு வழிப்படுத்த தவறிய உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குறித்த திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (உ) 2018 ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் பப்பட உற்பத்திக்கான உபகரணம் ரூபா 9,386,653 பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டு திருவையாறு படித்த வாலிபர் விவசாய நுகர்ச்சி கூட்டுறவுச் சங்கத்தின் பப்பட உற்பத்தி முயற்சிக்கு சங்கத்தின் நிதியின்மை காரணமாக தனியார் முதலீட்டாளர்களை உள்வாங்க கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகம் முயற்சித்து
- குறித்த திட்டத்தின் நோக்கத்தினை அடைவதற்கு வழிப்படுத்த தவறிய உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குறித்த திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தும் வருகின்றது.
07வருடங்களாக
பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை .

4.2 முகாமைத்துவ பலவீனம்

- (m) 04 பிரதேச செயலகங்களில் 08 நிலுவையாக உள்ள நிலுவையாக உள்ள கடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை தவணைக்கட்டணங்களை மீதிகளை உடன்படிக்கைக்கு வங்கிகளினால் வழங்கப்பட்ட அறவிட நடவடிக்கை அமைய அறவீடு செய்வதற்கு கடன்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மீளாய்வாண்டிறுதியில் 1517
பயனாளிகளிடமிருந்து
தவணைக்கட்டணங்கள்
அறவிடப்படாது ரூபா 19,838,624
நிலுவையாக காணப்பட்டிருந்தன.

5. மனித வள முகாமைத்துவம்.

- | கணக்காய்வு அவதானிப்புகள் | கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை | பரிந்துரைகள் |
|--|--|---|
| (அ) 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறான நான்கு நிலைகளில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 532 ஆக காணப்பட்டிருந்தபோதிலும் உள்ளபடியான பதவியணியினர் 622 ஆக காணப்பட்டிருந்தமையுடன் மீளாய்வாண்டின் இறுதியில் காணப்பட்ட 28 வெற்றிடங்களை நிரப்புவதற்கோ மற்றும் ஆரம்ப, இரண்டாம் மற்றும் மூன்றாம் மட்ட அலுவலர்களில் 118 மிகையாளணியினர் காணப்பட்டனர். | மிகை ஆளணியினர் இணைக்கப்பட்டமை பற்றி பணிப்பாளர் நாயகம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு ஆளணி இற்றைப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஆளணி வெற்றிடம் தொடர்பாகவும் காலாண்டு ஆளணி விபரத்தில் உள்ளடக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும் | பதவியணியினர் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வெற்றிடத்தை நிரப்புவதற்கும் மற்றும் மிகையாளணியினரை ஏனைய திணைக்களங்களுக்கு ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். |